

கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை  
 முன்றாம் வருடம் / இரண்டாம் அறையாண்டு சிறப்புக்கலைமாணித் தேர்வு  
 (2012/2013 Batch) 2014/2015  
 (December 2017)

**ECS 3243 – Econometrics Applications**

நீத்தல்கள்.

நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்குக.

பிர அட்டவணைகள் வழக்கப்படும்.

ஏன்கள் அனுமதிக்கப்படுகின்றன.

முன்று (03) மணித்தியாலயங்கள்

ஒரு வினாவுக்கும் 25 புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளது (மொத்தப்புள்ளிகள்: 100)

- (i) பிற்செலவு மாதிரியுருவில் குறிப்பிடுதல் வழு காணப்பட்டால் ஏற்படும் விளைவுகளை கருக்கமாக விளக்குக. (06 புள்ளிகள்)
- (ii) குறிப்பிடுதல் வழுவினை அடையாளம் காணப்பதற்கான Ramsey's RESET சோதனையை விபரிக்குக. (12 புள்ளிகள்)
- (iii) ஒரு ஆய்வாளனால் பின்வரும் பிற்செலவு மாதிரியுரு மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கருதுக:

$$Y_i = \alpha_0 + \alpha_1 X_{1i} + \alpha_2 X_{2i} + \varepsilon_i$$

ஆய்வாளன் பின்னர் மாதிரியுருவிலிருந்து நீக்கப்பட்ட மாறிகள் உண்டா என்பதை அடையாளம் காணப்பதற்காக Ramsey's RESET சோதனையினை மேற்கொண்டார். இச்சோதனையின் பெறுபேறு கீழே தரப்பட்டுள்ளது. மாதிரியுருவானது நீக்கப்பட்ட மாறிகளை கொண்டிருக்கின்றதா அல்லது இல்லையா என்பதை 5% பொருளுஞ்சமை மட்டத்தில் சோதித்து முடிவினைக் கூறுக.

**ovtest, rhs**

Ramsey RESET test using powers of the independent variables

H0: model has no omitted variables

F(6, 11) = 43.42

Prob > F = 0.0000

(07 புள்ளிகள்)

- (i) பல்பரவல்தன்மை (Heteroscedasticity) பிரச்சினைக்கான White's சோதனையை விளக்குக. (10 புள்ளிகள்)
- (ii) ஒரு பிற்செலவு மாதிரியுருவினை மதிப்பிட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட White's சோதனையின் பெறுபேறு கீழே தரப்பட்டுள்ளது.

**imtest, white**

White's test for H0: homoskedasticity

against Ha: unrestricted heteroskedasticity

chi2(11) = 19.88

Prob > chi2 = 0.0408

வழு மாற்றிறங் பல்பரவல்தன்மைப் பிரச்சினையைக் கொண்டுள்ளதா? அல்லது இல்லையா? என்பதை 5% பொருளுஞ்சமை மட்டத்தில் சோதிக்குக. (07 புள்ளிகள்)

- (iii) ஒரு பிற்செலவு மாதிரியுருவில் பல்பரவல்தன்மை பிரச்சினை காணப்படுவதனால் ஏற்படும் விளைவுகளை கருக்கமாக விளக்குக. (08 புள்ளிகள்)

- (3) கீழே தரப்பட்டுள்ள பிற்செலவு மாதிரியுருவினை கவனத்தில் கொள்க.

$$\hat{Y}_i = 15.6 - 2.36D_{1i} - 3.73D_{2i} - 4.13D_{3i} + 1.80X_i$$

$Y_i$ : மாத வருமானம் (ஆயிரம் ரூபாவில்)

$D_1 = 1$  குறிப்பிட்ட நபர் பெண்ணாக இருந்தால், மற்றும்படி  $D_1 = 0$

$D_2 = 1$  கிராமம் எனில், மற்றும்படி(நகரம்)  $D_2 = 0$

$D_3 = 1$  குறிப்பிட்ட நபர் கிராமப்பெண் எனில், மற்றும்படி  $D_3 = 0$

$X_i$ : கல்வி (பாடசாலைக்கல்வி வருடங்களில்)

குறிப்பு: வெட்டுத்துண்டு மற்றும் எல்லா மாறிகளும் புள்ளிவிபர ரீதியாக போருஞ்சுன்று தன்மை வாய்ந்தவை.

- (i)  $D_1, D_2$  மற்றும்  $D_3$  மாறிகளின் குணகங்களை விபரிக்குக. (12 புள்)
- (ii)  $D_3$  மாறி தொடர்பாக நீக்கப்பட்ட குழு (omitted group) எது? (03 புள்)
- (iii) 12 வருட பாடசாலைக்கல்வியைக் கொண்டுள்ள நகர்ப்புற ஆண் நபரின் மாதவருமானத்தை கணிப்பிடுக. (05 புள்)
- (iv) நாம் போலிமாறியினை பயன்படுத்தும்போது ஏன் ஒரு குழுவினை மாதிரியுருவிலிருந்து கூற வேண்டும் என்பதை விளக்குக. (05 புள்)

4. (i) தன்னினைவுப்பிரச்சினை (autocorrelation) என்றால் என்ன? அதனை விபரிக்குக? (07 புள்)
- (ii) தன்னினைவுப் (autocorrelation) பிரச்சினையை அடையாளம் காண்பதற்கான டேர்பின் டி (DW) மதிப்பீட்டினை விபரிப்பதுடன், இம்மதிப்பீட்டின் பலவீனங்களை அடையாளப்படுத்துக. (10 புள்)
- (iii) டேர்பின் வோட்சன் (DW) மதிப்பீட்டின் STATA வெளியீடு (output) கீழே தரப்பட்டுள்ளது

```
tset year, yearly
      time variable: year, 1977 to 2010
```

```
. dwstat
```

```
Durbin-Watson d-statistic(5, 34) = 1.041864
```

டேர்பின் வோட்சன் கீழ்க்கண்ட பெறுமதி:  $dL = 1.123$ ,

டேர்பின் வோட்சன் மேல்கண்ட பெறுமதி:  $du = 1.654$

தன்னினைவுப்பிரச்சினையினை அடையாளம் காண்பதற்கான சூனியக்கருதுகோள் உமது முடிவினைக் கூறுக. (08 புள்)

5. (i) லொஜிட் (Logit) மற்றும் புரோபிட் (Probit) மாதிரியுக்களுக்கிடையிலான வேழ சருக்கமாக விபரிக்குக (08 புள்)
- (ii) குறிப்பிட்ட ஒரு தொழிலாளர் சங்கத்தின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதை சுரக்காரனிகளைத் தீர்மானிக்கும் லொஜிட் பிற்செலவு மாதிரியுந் (Logit regression model) தரப்பட்டுள்ளது

$$union_i = \delta_1 + \delta_2 exp_i + \delta_3 exp_i^2 + \delta_4 grade_i + \delta_5 married_i + \delta_6 high_i + v_i$$

சார்ந்த மாறி  $union$  ஆனது ஒரு போலிமாறி ஆகும். அது பின்வருமாறு வரையறுக்கப்படும்  
 $union = 1$ : குறிப்பிட்ட நபர் தொழில்சங்க உறுப்பினராக இருந்தால், மற்றும்படி  $union = 0$   
 சாராமாறிகள்

$exp$ : தொழில் அனுபவ காலம், (வருடங்களில்)

$exp_i^2$  = தொழில்அனுபவ மாறியின் வர்க்கிக்கப்பட்ட பெறுமதி

$rade$  = கல்வி கற்ற வருடங்களின் எண்ணிக்கை

$married = 1$ : குறிப்பிட்ட நபர் திருமணம் முடித்திருந்தால், மற்றும்படி  $married = 0$

$high = 1$ : குறிப்பிட்ட நபர் அதிகாவில் தொழிற்சங்கமயப்படுத்தப்பட்ட தொழிலில்  
 தொழிலாளராக இருந்தால் மற்றும்படி  $high = 0$

மேற்கூறப்பட்ட மாதிரியுருவின் எல்லைவினை (Marginal effects) கீழே தரப்பட்டுள்ளது

**Marginal effects of logit Model** (லொஜிட் மாதிரியுருவின் எல்லைவினை)

$y = \text{Pr}(union) (\text{predict})$

= .18554828

variable	dy/dx	Std. Err.	z	P> z	[	95% C.I.	]	X mean
potexp	.0222754	.00406	5.48	0.000	.014313	.030238		18.884
exp2	-.000406	.00008	-4.92	0.000	-.000568	-.000244		519.882
grade	-.0106269	.00485	-2.19	0.029	-.020141	-.001113		13.014
married*	.0172713	.02911	0.59	0.553	-.039787	.07433		.641
high*	.1426341	.02442	5.84	0.000	.094781	.190487		.568

(\*)  $dy/dx$  என்பது 0 தொடக்கம் 1 வரையிலான போலி மாறியின் தனியான மாற்றம்

(a) தொழிற்சங்க உறுப்பிரிமையைப் பெற்றுக்கொள்வதில் எந்த மாறிகள் புள்ளிவிபர ரீதியாக பொருஞ்சுள்ள வகையில் (5% பொருஞ்சுண்மை மட்டத்தில்) தாக்கம் செலுத்துகின்றன. (05 புள்ளிகள்)

(b) பொருஞ்சுண்மைத்தன்மை வாய்ந்த மாறிகளின் எல்லை விளைவுகளை விபரிக்குக (12 புள்ளிகள்)

(i) பின்வரும் பிற்செலவு மாதிரியுருவினைக் கவனத்தில் கொள்க:

$$\ln(GDP_i) = \beta_1 + \beta_2(\ln K_i) + \beta_3(\ln L_i) \quad (1)$$

இங்கு,  $\ln(GDP)$ : மடக்கைவடிவிலான மொத்த உள்ளாட்டு உற்பத்தி,  $\ln(K)$ : மடக்கை வடிவிலான மூலதனம்,  $\ln(L)$ : மடக்கை வடிவில்ரீன் ஊழியம்,

அ) மேற்தரப்பட்ட சமன்பாடு (1) எந்த வகையான பிற்செலவு மாதிரியுருவின் தொழிற்பாட்டு வடிவத்தினை குறித்து நிற்கின்றது? அதனை விளக்குக. (05 புள்ளிகள்)

ஆ)  $\beta_2$  மற்றும்  $\beta_3$  குணகங்களின் விளக்கங்கள் என்ன? (05 புள்ளிகள்)

(ii) பின்வருவனவற்றுக்கு சிறுகுறிப்புக்கள் எழுதுக

அ. பல்லின ஏகபரிமான நேர்கோட்டுத்தன்மை பிரச்சினை (05 புள்ளிகள்)

ஆ.  $R^2$  உம் சரிப்படுத்தப்பட்ட  $R^2$  உம் ( $\bar{R}^2$ ) (05 புள்ளிகள்)

இ. சிறிய மாதிரி உடமையும் பெரியமாதிரி உடமையும் (Small Sample Property and Law of Large Sample Property) (05 புள்ளிகள்)